



(Formerly known as Meenakshi Enterprises Limited)
A NBFC listed at Bombay Stock Exchange

CIN: L51102TZ1982PLC029253

Regd Office: Shop No 3, 1st Floor, Adhi Vinayaga Complex,
No 3 Bus stand, Gopalsamy Temple Street, Ganapathy,
Coimbatore, Tamil Nadu, India-641006
Email: investor@jmjfintechltd.com
Mob:7395922291/92

Date: 25.05.2024

To
Department of Corporate Services
Bombay Stock Exchange Limited
22nd Floor, Phirozejeebhoy Towers
Dalal Street, Mumbai - 400 001

Scrip Code: BSE: 538834

Dear Sir/Madam,

Sub: Newspaper publication of audited financial results of the Company for the Quarter and year ended 31.03.2024

Pursuant to the provisions of Companies Act 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, we are enclosing herewith a copy of Advertisement in connection with publication of audited financial results for the Quarter and year ended 31st March 2024 in the following newspapers on 24.05.2024:

Name of the Newspaper	Edition
Makkal Kural	Tamil
Financial Express & Trinity Mirror	English

The above copies are attached
We request you to take the above information and records.

Thanking You,
Yours faithfully,
For **JMJ FINTECH LIMITED**



VIDYA DAMODARAN
COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

JMJ FINTECH LIMITED
(Formerly Known as Meenakshi Enterprises Limited)
CIN: L5102T21882PLC029253

Regd Office: Shop No. 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No. 3, Bus Stand Gopalsamy Temple Street, Ganapathy, Coimbatore North, Tamil Nadu - 641008
Email: investor@jmfintech.com | Website: www.jmfintech.com | Ph. No.: 739592229/192

Extract of Statement of Audited Financial Results for the Quarter and year Ended 31.03.2024
(Rs. in lakhs)

Particulars	Quarter Ended		Year Ended	
	31-03-2024 (Refer Note)	31-12-2023 (Unaudited)	31-03-2023 (Audited)	31-03-2023 (Audited)
Total Income from operations (net)	306.55	214.18	77.69	382.29
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	164.25	124.63	31.58	98.37
Net Profit / (Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary Items)	164.25	124.63	31.58	98.37
Net Profit / (Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary Items)	46.22	102.57	16.30	213.78
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after tax))	46.22	102.57	16.30	213.78
Equity Share Capital	1240.00	1240.00	1240.00	1240.00
Earnings per Share (of Rs.10/- each) for continued and discontinued operations	0.00	0.00	0.00	0.00
Basic and Diluted	0.37	0.83	0.13	1.72

Notes:

- The standalone financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standard (Ind. AS) notified under section 133 of the Companies Act 2013, read with the companies (Indian Accounting Standards) Rules 2015, as amended from time to time, the circulars, guideline and direction issued by the Reserve Bank of India (RBI), Regulation 33 and Regulation 52 read with Regulation 63(2) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as Amended and other recognised accounting practices generally accepted in India.
- The above results have been reviewed by the Audit committee and subsequently approved by the Board of Directors in their respective meeting held on May 23, 2024.
- The Standalone financial results for the year ended March 31, 2024 have been audited by the Statutory Auditors.
- The figures for the fourth quarter of the current and previous financial year are, the balancing figures between the audited figures irrespective of the full financial year and the published year to date figures up to the end of third quarter of the current and previous financial year which was subject to limited review by the statutory auditors.
- Report on subordinate debts available as per the RBI Master Direction DNBR.PD.002/03.10.119/2016-17 - NBFC Acceptance of Public Deposits.
- The company is primarily engaged in the business of financing and there are no separate reportable segments identified as per Ind AS 108 Operating Segments.
- The figures for the previous periods/year have been regrouped / rearranged wherever necessary to conform to the current period presentation. There are no significant regrouping / reclassification for the quarter under report.

BY ORDER OF THE BOARD
For **JMJ FINTECH LIMITED**
Sd/-
JOJU MADATHUMPADY JOHNY
DIN: 02712125
MANAGING DIRECTOR

PLACE : COIMBATORE
DATE : 23.05.2024

Public Notice
Rama Alloys Private Limited
(Formerly Digvijay Traccon Private Ltd.)
P-34/1, Benaras Road, Liuah, Howrah, West Bengal - 711105
CIN : U1109WB1995PTC075878
COR-B-0505308

In compliance with the Circular No. DNBR (PD) CC.No. 065/03.10.001/2015-16 issued by the Reserve Bank of India on July 09, 2015 as amended from time to time, notice is hereby given that subject to compliance of such requisite formalities and fulfillment of such conditions, if any, required by Reserve Bank of India or any other competent authority, Mr. Krishna Kumar Baitha (DIN - 01524763), has resigned from the office of directorship and in his place Mr. Arun Kumar Halder (DIN - 01522481), residing at 49, Khatol Babu Lane, Belgachia, Kolkata-700037, has been appointed as new director of the Company w.e.f. May 20, 2024 and ultimately the management of the Company now vests with Mr. Arun Kumar Halder and Mr. Binod Pandey.

The main purpose of change is to consolidate, strengthen and broaden the present Non-Banking Financial activities of the Company. Any person whose interest is likely to be affected by such change of Management may intimate to the Company at the above-mentioned address and the Reserve Bank of India, DQS, 15, N. S. Road, 5th Floor, Kolkata-700001 within 30 days from the date of publication of this notice stating therein the nature of interest and ground of objection.

Dated : 23.05.2024 **By order of the Board/-**

FORM A
Public Announcement
(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)
FOR THE ATTENTION OF THE CREDITORS OF STARGAZE ENTERTAINMENT PRIVATE LIMITED

RELEVANT PARTICULARS

1. Name of Corporate Debtor	Stargaze Entertainment Private Limited
2. Date of incorporation of Corporate Debtor	23/01/2008
3. Authority under which Corporate Debtor is incorporated/registered	Registrar of Company
4. Corporate Identity Number of Corporate Debtor	U74994DL2008PTC173043
5. Address of Registered Office and Principal Office (if any) of the Corporate Debtor	503, 504 & 507, 5 th Floor, Mercantile House, 15 Kasturba Gandhi Marg, New Delhi-110001
6. Insolvency Commencement Date in respect of the Corporate Debtor	13/05/2024, (Order uploaded in the website on 22/05/2024)
7. Estimated date of closure of Insolvency Resolution Process	09/11/2024
8. Name and registration number of the Insolvency Professional acting as interim resolution professional	Interim Resolution Professional: Ashok Kumar Gulla Registration Number: IBBI/IPA-03/IP-N00024/2017-2018/10174
9. Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	Registered Address RBSA Restructuring Advisors LLP, 4 th floor, Tower 4B, DLF Corporate Park, Gurugram- Delhi NCR Haryana -122002 Email Id: Ashok.gulla@rbsa.in
10. Address and e-mail to be used for correspondence with the Interim Resolution Professional	Correspondence Address: RBSA Restructuring Advisors LLP, 4 th floor, Tower 4B, DLF Corporate Park, Gurugram- Delhi NCR Haryana -122002 Corporate Email Id: cir.srp@outlook.com
11. Last date for submission of claims	07/06/2024
12. Classes of creditors, if any, under clause (b) of sub section (6A) of section 21, ascertained by the Interim Resolution Professional	Not Applicable
13. Name of Insolvency Professionals identified to act as Authorized Representative of Creditors in a class (Three names for each class)	Not Applicable
14. (a) Relevant Forms and (b) Details of Authorized Representatives are available at	Web link for downloading the claim forms: www.ibbi.gov.in/download/claims.htm Not Applicable

Notice is hereby given that the National Company Law Tribunal, New Delhi has ordered the commencement of a corporate insolvency resolution process of the Stargaze Entertainment Private Limited on 13/05/2024 vide order no CP(IB) No. 173/NJ/2024 dated 13th May 2024. The creditors of Stargaze Entertainment Private Limited are hereby called upon to submit their claims with proof on or before 07th June 2024 to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit the claims with proof in person, by post or by electronic means.

Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Ashok Kumar Gulla
Interim Resolution Professional in the matter of Stargaze Entertainment Private Limited
Registration Number- IBBI/IPA-03/IP-N00024/2017-2018/10174
AFA Valid up to: 29th October 2024

Date: 24/05/2024
Place: Gurugram

Himadri Speciality Chemical Ltd
CIN: L27106WB1987PLC042756

Regd. Office: 23A, Netaji Subhas Road, 8th Floor, Kolkata- 700 001
Corp. Office: 6, India Exchange Place, 2nd Floor, Kolkata- 700 001
Ph No: 91-033-22309953/ 22304363 Fax: 91-033-22309051, Website: www.himadri.com

Information regarding 36th Annual General Meeting to be held through Video Conferencing / Other Audio-Visual Means, Notice of Book Closure and Dividend

1. Notice is hereby given that the 36th Annual General Meeting (AGM) of the Members of Himadri Speciality Chemical Ltd is scheduled to be held on **Thursday, 20 June 2024 at 11:00 a.m. (IST) through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM")** in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with Circulars No. 14/2020, No. 17/2020, No. 20/2020, No. 02/2021, No. 02/2022 and No. 10/2022 dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021, May 5, 2022 and December 28, 2022 respectively and General Circular No. 09/2023 dated September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), without the physical presence of the Members at a common venue. Hence Members can attend and participate in the AGM through VC/OAVM facility only. The deemed venue for the 36th AGM shall be the Corporate Office of the Company situated at Ruby House, 8 India Exchange Place, 2nd Floor, Kolkata - 700001.

2. In compliance with the above MCA Circulars and Circular SEBI/HO/CFD/CFO/POD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 issued by SEBI, the soft copies of the Notice of the 36th AGM and the Annual Report of the Company for the financial year ended 31 March 2024 ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company/ Company's Registrar & Share Transfer Agent (RTA) i.e. M/s S. K. Infosolutions Pvt Ltd or with their respective Depository Participants ("Depository"). The Company will be providing remote e-Voting facility to its members to cast their votes, during the remote e-Voting period, on businesses as set forth in the Notice of AGM. The instructions for joining the 36th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-Voting system during the 36th AGM will be provided in the Notice of the 36th AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act. The Notice of the 36th AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.himadri.com and websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and the AGM Notice will also be available on the website of National Securities Depository Limited (NSDL) (Agency for providing the Remote e-Voting facility) at www.evoting.nsdl.com.

3. Members holding shares in physical mode who have not yet registered/updated their email addresses with the Company/ Depository can obtain Notice of the 36th AGM, Annual Report and/or login details for joining the 36th AGM through VC/OAVM facility including e-Voting, by sending scanned copy of the following documents by email to investors@himadri.com or to Company's Registrar and Share Transfer Agent at skcdip@gmail.com.

a. Assigned request letter mentioning your name, folio number and complete address;
b. Self-attested scanned copy of the PAN Card, and
c. Self-attested scanned copy of any document (such as AADHAR Card, Driving Licence, Election Identity Card, Passport) in support of the address of the Member as registered with the Company.

4. Members holding shares in physical mode who have not registered their email address with the Company are requested to update their PAN, KYC, Nomination details, by submitting the following forms to S K Infosolutions Private Limited, the RTA of the Company at their address at "S K Infosolutions Pvt Limited, Unit: Himadri Speciality Chemical Ltd, D142 Katju Nagar (Near South City Mall), Ground Floor, Kolkata- 700032, Phone No.: (033) 24120027 & 24120029, E-mail: skcdip@gmail.com".

• Form ISR-1: Request for Registering PAN/KYC, Bank details or Changes/Update thereof
• Form ISR-2: Confirmation of Signature of Shareholders by the Banker
• Form ISR-3: Declaration to Opt-out of Nomination
• Form SH-13: Nomination Form
• Form SH-14: Change in Nomination
• Form SH-14 and ISR-3: Cancellation of Nomination

The above forms can be downloaded from the website of the Company at https://www.himadri.com/home/uploads/invt_info_forms_communications/mandatorily_furnishing_full_kyc_by_physical_shareholder.pdf

5. Members holding shares in physical mode who have not yet updated their mandate for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means ("Electronic Bank Mandate"), can register their Electronic Bank Mandate to receive dividends directly into their bank account electronically, by sending the aforementioned form ISR-1.

6. Members holding shares in Demat form are requested to update their email address/Electronic Bank Mandate with their Depository.

7. Pursuant to the provisions of Income-tax Act, 1961, dividend income will be taxable in the hands of shareholders and the Company is required to deduct tax at source from dividend paid to shareholders at the prescribed rates. For the prescribed rates for various categories, the shareholders are requested to refer to the Income-tax Act, 1961 and amendments thereof. The shareholders are requested to update their PAN with the Company/ Registrar & Share Transfer Agent (in case of shares held in physical mode) and depositories (in case of shares held in demat mode). The details of TDS rate for each category of shareholders and necessary format of declarations is also available at the website of the Company at www.himadri.com.

8. Pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI Listing Regulations, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Saturday, 08 June 2024 to Thursday, 20 June 2024 (both days inclusive) for the purpose of AGM and to ascertain the names of Members who would be entitled to receive dividend, if approved at the ensuing AGM.

The above information is being issued for the information and benefit of all the Members of the Company in compliance with the applicable circulars issued by MCA and the SEBI.

For Himadri Speciality Chemical Ltd
Sd/-
Monika Saraswat
Company Secretary & Compliance Officer

Place: Kolkata
Date: 23 May 2024

ALLCARGO GATI LIMITED
(Formerly known as "Gati Limited")
CIN: L63011MH1995PLC420155

Regd. Office: 4th Floor, B Wing, Allcargo House, CST Road, Kalina Santacruz (East), Mumbai - 400098, Maharashtra, India.
Tel: (+91)-040-7120 4284; 022 66798170
Email id: investor.services@allcargologistics.com Website: www.gati.com

NOTICE
[For transfer of Equity Shares of the Company to the Investor Education and Protection Fund (IEPF)]

Notice is hereby given that pursuant to the provisions of Section 124 of the Companies Act, 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), as amended, the Equity Shares of the Company in respect of which dividend has remained unclaimed or unpaid for a period of seven consecutive years or more are required to be transferred by the Company to the Investor Education and Protection Fund (IEPF) Authority.

Complying with the requirements as mentioned in the Rules, the Company has communicated to the concerned shareholders individually whose shares are liable to be transferred to the IEPF under the said Rules for taking the appropriate action.

The Company has updated the full details of such shareholders and shares due for transfer to the IEPF on its website www.gati.com. Shareholders are requested to refer the website to verify the details of unclaimed or unpaid dividends and the shares liable to be transferred to the IEPF.

In view of the above, all concerned shareholders are requested to make an application to the Company/Registrar and Share Transfer Agent ("RTA") at **31.08.2024** for claiming the unclaimed dividend so that their shares are not transferred to the IEPF. In case the Company does not receive any communication from the concerned shareholders by aforementioned date, the Company shall with a view to adhering with the requirements of the Rules, transfer the shares to the IEPF by the due date as per the procedure set out in the Rules. No claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said rules.

Shareholders may note that both the unclaimed/unpaid dividends and corresponding shares transferred to the IEPF including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.

The concerned shareholders, holding shares in physical form and whose shares are liable to be transferred to the IEPF, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the IEPF as per the Rules and upon such issue, the original share certificate(s) which stand registered in their name will stand automatically cancelled and be deemed non-negotiable. The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded as sufficient information and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the IEPF pursuant to the Rules.

For any queries on the above matter, shareholders are requested to contact the Company's RTA, Link Intime India Private Limited at Unit: Allcargo Gati Limited, C-101, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400 083, Maharashtra, Tel: +91 22 4918 6270, email id: mt.helpdesk@linkintime.co.in.

Lastly, Members are advised to register their e-mail id and ECS mandates with the RTA/ Depository Participants and also to consider converting their physical holding to dematerialized form to eliminate risks associated with physical shares and for ease of holding. Members can write to the Company's RTA in this regard.

For Allcargo Gati Limited
(Formerly known as "Gati Limited")
Sd/-
T. S. Maharani
Company Secretary and Compliance Officer
M. No.: F8069

Place: Mumbai
Date: 23.05.2024

indianexpress.com



I get the inside information and get the information.
Inform your opinion with investigative journalism.

The Indian Express. For the Indian Intelligent.
The Indian Express
THE JOURNALISM OF COURAGE

Advaya Chemical Industries Limited
ADVAYA CHEMICAL
Registered Office: 8th and 10th Floor, Amara Synergy, 12B, Sadhu Vaswani Road, Pune - 411001, Maharashtra, India
P: +91 20 6609 0000, F: +91 20 2005 3396, E: pcb@investor@advaya.com, CIN: U20299PN0204PLC227118

Extract of Audited Consolidated Financial Results for the period 11th January, 2024 (being the date of incorporation of the Company) to 31st March, 2024
(In Crores except as otherwise stated)

Sl. No.	Particulars	Consolidated		
		Current year ended 31.03.2024	Corresponding Qtr. for the previous year ended 31.03.2023 (Not Applicable)	Previous year ended 31.03.2023 (Not Applicable)
1	Total Income from Operations	242.06	N.A.	N.A.
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items #)	(27.91)	N.A.	N.A.
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary items #)	(27.91)	N.A.	N.A.
4	Net Profit / (Loss) for the period after tax after Exceptional and/ or Extraordinary items #)	(28.36)	N.A.	N.A.
5	Total comprehensive income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(27.40)	N.A.	N.A.
6	Paid-up Equity Share Capital (Shares of Rs. 10/- each)	100.00	N.A.	N.A.
7	Reserves (excluding Revaluation Reserves)	(26.95)	N.A.	N.A.
8	Securities Premium Account	-	N.A.	N.A.
9	Net worth	2,822.17	N.A.	N.A.
10	Paid up Debt Capital/Outstanding Debt	550.00	N.A.	N.A.
11	Outstanding Redeemable Preference Shares	-	N.A.	N.A.
12	Debt Equity Ratio (in times)	0.38	N.A.	N.A.
13	Earnings Per Share (of Rs. 10- each) (for continuing and discontinued operations) - (not annualised)			
	1. Basic:			
	2. Diluted:	(3.26)	N.A.	N.A.
14	Capital Redemption Reserve	-	N.A.	N.A.
15	Debt Redemption Reserve	-	N.A.	N.A.
16	Debt Service Coverage Ratio (in times)	0.84	N.A.	N.A.
17	Interest Service Coverage Ratio (in times)	(0.50)	N.A.	N.A.

SI. No. 1 to 5 : Figures are for the period 11th January, 2024 to 31st March, 2024.
SI. No. 6 to 11 : Figures are as on 31st March, 2024

Notes:
a) The above is an extract of the detailed format of the Audited Financial Results for the period 11th January, 2024 to 31st March, 2024 filed with the Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid Results for the period 11th January, 2024 to 31st March, 2024 are available on the website of the BSE Limited (BSE) at www.bseindia.com.

By Order of the Board
Kaushik Mukherjee
Director
DIN : 08897745

Place : Kolkata
Date : 23 May, 2024

NOVELTY COMMODITIES PRIVATE LIMITED
CIN: U51909WB2007PTC114528

Regd. Address: 1/G Khudiram Bose Sarani, Saithe Plaza 6th Floor, Room No.612, Cabin No. 7, Near Nagabazar, Mall Road, Kolkata - 700080, Email Id: noveltytrading@gmail.com

Form No. INC-26
(Pursuant to Rule 30 of the Companies (Incorporation) Rules, 2014)

Advertisement to be published in the newspaper for change of registered office of the company from one state to another BEFORE THE CENTRAL GOVERNMENT EASTERN REGION KOLKATA

In the matter of sub-section (4) of Section 13 of Companies Act, 2013 and clause (a) of sub-rule (5) of the rule 30 of the Companies (Incorporation) Rules, 2014 AND

In the matter of NOVELTY COMMODITIES PRIVATE LIMITED having its registered office at 1/G Khudiram Bose Sarani, Saithe Plaza, 6th Floor, Room No. 612, Cabin No. 7, Near Nagabazar, Mall Road, Kolkata - 700080

Notice is hereby given to the General Public that the Company proposes to make application to the Central Government under section 13 of the Companies Act, 2013 seeking confirmation of alteration of the Memorandum of Association of the Company in terms of the special resolution passed at the Extra Ordinary General Meeting held on 13th November, 2023 to enable the Company to change its Registered office from the State of "WEST BENGAL" to the state of "UTTAR PRADESH".

Any person whose interest is likely to be affected by the proposed change of the registered office of the Company may deliver either on the MCA-21 portal (www.mca.gov.in) by filing investor complaint form or cause to be delivered or send by registered post of his/her objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Regional Director, Eastern Region, Nizam Palace, Indir Park Building, 3rd Floor, 23/44, A.J.C Bose Road, Kolkata-700020 within fourteen days of the date of the publication of this notice with a copy of the applicant Company at its registered office at the address mentioned above.

For and on behalf of the Applicant
Novelty Commodities Private Limited
Sd/-
CHARU KATYAL
Director
DIN:06792851

Place: Kolkata
Date: 24.05.2024

UNO METALS LTD
CIN: L27209WB1984PLC038126

REGD. OFFICE: 1ST FLOOR, 37A, DR MECHIND SAHA SARANI, KOLKATA 700 029

EXTRACT OF AUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2024
(Rs. in Lakh)

Sr. No.	PARTICULARS	QUARTER ENDED		YEAR ENDED	
		31.03.2024 (Audited)	31.12.2023 (Unaudited)	31.03.2023 (Audited)	31.03.2024 (Audited)
1	Total Income from Operations	3,563.70	(4,462.69)	1,560.31	12,788.82
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and Extraordinary Items)	3,231.66	(4,577.26)	1,477.70	12,137.75
3	Net Profit / (Loss) for the period before tax, (after Exceptional and Extraordinary Items)	3,231.66	(4,577.26)	1,477.70	12,137.75
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	2,387.14	(3,053.60)	1,164.16	9,430.54
5	Equity Share Capital (face value of Rs.10000/- (P.Y. Rs.10) each)	469.20	469.20	469.20	469.20
6	Reserves (excluding revaluation reserves as shown in the Balance Sheet)	469.20	469.20	469.20	37,589.85
7	Earning per share (Face value of Rs.10000/- (P.Y. Rs.10) each)				
a) Basic		50,876.85	(65,080.99)	24,811.59	2,00,991.88
b) Diluted		50,876.85	(65,080.99)	24,811.59	2,00,991.88

NOTES
The above is an extract of the detailed format of Quarterly Yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/ Yearly Financial Results are available on Stock Exchange Websites (www.cse-india.com) and Company's website (www.investingny.com)

For and on behalf of the Board
Sd/-
RITU GOENKA
Whole-time-Director
DIN-00221995

Place : Kolkata
Date : 22.05.2024

Indian Bank
Zonal Office, Kolkata Central
4th & 5th Floor, Plot No. 377 & 378, Block-GD, Sector-II, Salt Lake, Kolkata - 700 106, Phone : (033) 4025-9718

APPENDIX - IV (Rule-3(1))
POSSESSION NOTICE
(for immovable property)

Notice is hereby given under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement (Security Interest) Act, 2002 and in exercise of powers conferred under 13(12) read with Rule 3 of Security Interest (Enforcement) Rules, 2002, the Authorised Officer issued a Demand Notice on the dates noted against each Account as mentioned hereinafter, calling them to repay the amount within 60 days from the date of receipt of the said Notice.

The borrowers having failed to repay the amount, notice is hereby given to the under noted borrowers and the public in general that the undersigned has taken possession of the properties described herein below in exercise of powers conferred on him/her under Sec 13(4) of the said Act read with Rule 8 and 9 of the said Rules on the dates mentioned against each Account.

The borrower in particular and the public in general is hereby cautioned not to deal with the properties and any dealing with the properties will be subject to the charge of Indian Bank for the amounts and interests thereon mentioned against each account herein below. The attention of the borrowers detailed hereunder is invited to the provisions of subsection (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Sl. No.	Name of the Account / Borrower / Co-Borrower / Guarantor / Mortgagee / Address / Branch	a. Date of the Demand Notice b. Date of Possession Notice	Claim Amount as per demand Notice	Description of the Immovable Property
2.	Borrower : Mr. Soumen Dutta A/C - 50243572311 Branch : Kankurgachi	a. 30.01.2024 b. 18.05.2024	Rs. 9,62,017.00 (Rupees Nine Lakhs sixty two thousand seven hundred and seven Only)	Mortgaged assets : All that Flat No. - 404 on fourth floor south east side measuring a super built up area of 683 sq.ft, more or less consisting of two bedrooms, one dining cum drawing cum kitchen, one toilet and one balcony with marble flooring together with undivided proportionate share or interest in respect of the land measuring 5 cotta, 38 sqft more or less lying and situated at mousajitgachi J.L. No. - 20, RS No. - 154, Touzi No. - 169 comprising in CS Dag No. - 2337, RS Dag No. - 6371, LR Dag No. - 6389 under CS Khatiyon No. - 231 being holding No. 93 premises No. - 52 jugipara road within the jurisdiction of Dum Dum police station within the local limit of South Dum Dum Municipality under Ward No. - 23 within ADSR Cossipur Dum Dum in the district of North 24 Pargana, (W.B). Kolkata Plot on which building is situated butted and bounded by : On the North : 24 ft Wide Municipal Road; On the South : Premises of Mr. Sen; On the East : 10 ft Wide Municipal Road; On the West : Another Premises. Boundary of Flat On the North : Other Flat; On the South : Open to Sky; On the East : Open to Sky; On the West : Entrance & Stair.

Date : 18.05.2024, Place : Kolkata
Sd/- Authorised Officer Indian Bank

LORENZINI APPARELS LIMITED
CIN: L17120DL2007PLC163192

Reg. Off.: C-64, OK

ADVAYA CHEMICAL INDUSTRIES LIMITED
 Regd. Office: 9th and 10th Floor, Anar Synergy, 12B, Sadhu Vaswani Road, Pune - 411011, Maharashtra, India
 P: +91 20 6699 9000, F: +91 20 2656 3396, E: pcb.investor@advaya.co.in, CIN: U20299PN2024PLC227198

Extract of Audited Consolidated Financial Results for the period 11th January, 2024 (being the date of incorporation of the Company) to 31st March, 2024

Sl. No.	Particulars	Consolidated		
		Current year ended 31.03.2024	Corresponding Qtr. for the previous year ended 31.03.2023 (Not Applicable)	Previous year ended 31.03.2023 (Not Applicable)
1	Total Income from Operations	242.06	N.A.	N.A.
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items #)	(27.91)	N.A.	N.A.
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items #)	(27.91)	N.A.	N.A.
4	Net Profit / (Loss) for the period after tax after Exceptional and/or Extraordinary items #)	(28.36)	N.A.	N.A.
5	Total comprehensive income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(27.40)	N.A.	N.A.
6	Paid-up Equity Share Capital (Shares of Rs. 10/- each)	100.00	N.A.	N.A.
7	Reserves (excluding Revaluation Reserves)	(26.95)	N.A.	N.A.
8	Securities Premium Account	-	N.A.	N.A.
9	Net worth	2,822.17	N.A.	N.A.
10	Paid up Debt Capital/Outstanding Debt	550.00	N.A.	N.A.
11	Outstanding Redeemable Preference Shares	-	N.A.	N.A.
12	Debt Equity Ratio (in times)	0.38	N.A.	N.A.
13	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) - (not annualised)			
	1. Basic:			
	2. Diluted:	(3.26)	N.A.	N.A.
14	Capital Redemption Reserve	-	N.A.	N.A.
15	Debt Redemption Reserve	-	N.A.	N.A.
16	Debt Service Coverage Ratio (in times)	0.84	N.A.	N.A.
17	Interest Service Coverage Ratio (in times)	(0.50)	N.A.	N.A.

Sl. No. 1 to 5 : Figures are for the period 11th January, 2024 to 31st March, 2024
 Sl. No. 6 to 11 : Figures are as on 31st March, 2024

Notes:
 a) The above is an extract of the detailed format of the Audited Financial Results for the period 11th January, 2024 to 31st March, 2024 filed with the Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid Results for the period 11th January, 2024 to 31st March, 2024 are available on the website of the BSE Limited (BSE) at www.bseindia.com.

By Order of the Board
 Kausik Mukherjee
 Director
 DIN : 08897745

Place : Kolkata
 Date : 23 May, 2024

LORDS ISHWAR HOTELS LIMITED
 Reg. Off: Hotel Revival, Near Sayaj Garden, Kalaghadra Chowk, University Road, Baroda, Gujarat 390022. Tel: 0265 2793545. CIN: L55100GJ1985PLC002624. E-mail: info@lordishwar.com. Website: www.lordishwar.com

Extract of Statement of Standalone Audited Financial Results for the Quarter and Year Ended 31st March, 2024

Particulars	(Rs. in Lac)		
	Quarter ended 31.03.2024 (Audited)	Year ended 31.03.2024 (Unaudited)	Quarter ended 31.03.2023 (Audited)
1 Total income from operations	231.11	769.63	201.08
2 Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	26.92	45.60	(5.12)
3 Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	26.92	45.60	(5.12)
4 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	25.12	49.02	(9.38)
5 Total comprehensive income for the period [comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	25.20	49.10	(7.73)
6 Equity Share Capital	747.00	747.00	747.00
7 Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	-	(192.36)	-
8 Earnings per equity share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)			
1. Basic:	0.34	0.66	(0.13)
2. Diluted:	0.34	0.66	(0.13)

Note: The above is an extract of the detailed format of audited Financial Results for the quarter and year ended March 31, 2024 filed with Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015. The full format of the said results is available on website of BSE Limited i.e. www.bseindia.com & on the Company's Website viz. www.lordishwar.com.

For LORDS ISHWAR HOTELS LIMITED
 Sd/-
 PUSHPENDRA BANSAL
 Managing Director (DIN: 00086343)

Place : Mumbai
 Date : May 23, 2024

NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED
 CIN - L33111MH2000PLC129883
 Regd Office: SY No. 294/A H. No. 18, Swarnhilpa, Behind Aarti Apartment, Vartak Road, Virar (w), 401303 Tel No. +91 8975610000; E-Mail:cs@nidanhealthcare.co.in, Website: www.nidanhealthcare.co.in

Statement of Financial Results For The Half And Year Ended 31st March 2024

Sr. No.	Particulars	Year Ended 31 st March 2024				
		Half Year Ended 31-03-2024 (Audited)	Half Year Ended 30-09-2023 (Unaudited)	Half Year Ended 31-03-2023 (Audited)	Year Ended 31-03-2024 (Audited)	Year Ended 31-03-2023 (Audited)
1	Total Income from Operations	1,235.30	1,182.44	1,017.73	2,417.74	2,426.59
2	Net Profit for the period / year (before tax, exceptional and/or extraordinary items)	154.23	260.18	178.98	414.41	481.16
3	Net Profit for the period / year before tax (after exceptional and/or extraordinary items)	(497.04)	260.18	178.98	(236.86)	481.16
4	Net Profit for the period / year after tax (after exceptional and/or extraordinary items)	(515.47)	192.24	122.14	(323.23)	353.96
5	Total Comprehensive income for the period / year [comprising Profit for the period / year (after tax) and other comprehensive income (after tax)]	(515.47)	192.24	122.14	(323.23)	353.96
6	Paid up Equity Share Capital	1,390.00	1,390.00	1,390.00	1,390.00	1,390.00
7	Reserves (excluding revaluation reserve)	(515.48)	5,746.09	51.77	5,230.61	5,553.84
8	Earnings Per Share (of Rs 10/-each) (not annualized)					
	Basic	-3.71	1.38	0.88	-2.33	2.55
	Diluted	-3.71	1.38	0.88	-2.33	2.55

Notes:
 1) The above is an extract of the detailed format of Annual Financial Results filed with National Stock Exchange Limited under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange website (www.nseindia.com) and Company's website: www.nidanhealthcare.co.in
 2) The Company does not have different segments and hence segment wise reporting is not applicable to the Company.
 3) Figures of the previous period / year have been regrouped wherever necessary, to correspond with the figures of the current period.

For and on behalf of Board of Directors
NIDAN LABORATORIES AND HEALTHCARE LIMITED
 Sd/-
 Tejal Anil Jayakar
 Executive Director & CFO
 DIN:07984686

Date : 23-05-2024
 Place : VIRAR

FORM A
 Public Announcement
 (Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)
FOR THE ATTENTION OF THE CREDITORS OF STARGAZE ENTERTAINMENT PRIVATE LIMITED

RELEVANT PARTICULARS

1. Name of Corporate Debtor	Stargaze Entertainment Private Limited
2. Date of incorporation of Corporate Debtor	23/01/2008
3. Authority under which Corporate Debtor is incorporated/registered	Registrar of Company
4. Corporate Identity Number of Corporate Debtor	U74994DL2008PTC173043
5. Address of Registered Office and Principal Office (if any) of the Corporate Debtor	503.504 & 507, 5 th Floor, Mercantile House, 15 Kasturba Gandhi Marg, New Delhi-110001
6. Insolvency Commencement Date in respect of the Corporate Debtor	13/05/2024, (Order updated in the website on 22/05/2024)
7. Estimated date of closure of Insolvency Resolution Process	09/11/2024
8. Name and registration number of the Insolvency Professional acting as interim resolution professional	Interim Resolution Professional: Ashok Kumar Gulla Registration Number: IBBI/IPA-03/IP-N0024/2017-2018/10174
9. Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	Registered Address: RBSA Restructuring Advisors LLP, 4 th floor, Tower 4B, DLF Corporate Park, Gurugram- Delhi NCR Haryana- 122002 Email Id: Ashok.gulla@rbsa.in
10. Address and e-mail to be used for correspondence with the Interim Resolution Professional	Correspondence Address: RBSA Restructuring Advisors LLP, 4 th floor, Tower 4B, DLF Corporate Park, Gurugram- Delhi NCR Haryana- 122002 Corporate Email Id: crp.sepl@outlook.com
11. Last date for submission of claims	07/06/2024
12. Classes of creditors, if any, under clause (b) of sub section (6A) of section 21, ascertained by the Interim Resolution Professional	Not Applicable
13. Name of Insolvency Professionals identified to act as Authorized Representative of Creditors in a class (Three names for each class)	Not Applicable
14. (a) Relevant Forms and (b) Details of Authorized Representatives are available at:	Web link for downloading the claim forms: www.ibbi.gov.in/downloadforms.html Not Applicable

Notice is hereby given that the National Company Law Tribunal, New Delhi has ordered the commencement of a corporate insolvency resolution process of the Stargaze Entertainment Private Limited on 13/05/2024 vide order no CP(IB) No. 173/ND/2024 dated 13th May 2024. The creditors of Stargaze Entertainment Private Limited are hereby called upon to submit their claims with proof on or before 07th June 2024 to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit their claims with proof in person, by post or by electronic means. Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Ashok Kumar Gulla
 Interim Resolution Professional in the matter of Stargaze Entertainment Private Limited
 Registration Number- IBBI/IPA-03/IP-N0024/2017-2018/10174
 AFA Valid up to: 29th October 2024

Date- 24/05/2024
 Place- Gurugram

KAKATIYA CEMENT SUGAR & INDUSTRIES LIMITED
 1-10-140/1, 'GURUKRUPA', Ashok Nagar, Hyderabad-500 020.
 CIN: L26942TG1979PLC002485 Website : www.kakatiyacements.com

Extract of the Audited Financial Results for the Quarter and Year Ended 31.03.2024 (Rs. in lacs)

Sl No.	PARTICULARS	Year Ended 31.03.2024 (Rs. in lacs)				
		Quarter ended 31.03.2024 (Audited)	Quarter ended 31-12-2023 (Unaudited)	Quarter ended 31-03-2023 (Unaudited)	Year Ended 31-03-2024 (Audited)	Year Ended 31-03-2023 (Audited)
1.	Total income from operations (net)	3085.86	4702.73	4584.22	15595.25	15415.05
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	66.91	(213.40)	(71.24)	(152.68)	(562.70)
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	66.91	(213.40)	(71.24)	(152.68)	(562.70)
4.	Net Profit for the period after tax (after Extraordinary items)	141.77	(283.75)	(34.16)	(134.45)	(446.47)
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	156.10	(283.75)	21.23	(120.12)	(459.40)
6.	Equity Share Capital	777.39	777.39	777.39	777.39	777.39
7.	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	-	-	-	21747.21	22100.53
8.	Earnings per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)	1.82	(3.65)	0.44	(1.73)	(5.74)
	1. Basic (Rs.) 2. Diluted: (Rs.)					

Notes :-
 1. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its respective meetings held on 23.05.2024.
 2. These Financial Results are published pursuant to Regulation 47 (1)(b) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015
 3. The above is an extract of the detailed format of Financial Results for the Quarter and Year ended 31.03.2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Quarter and Year ended 31.03.2024 Financial Results are available on the websites of BSE Ltd (www.bseindia.com), National Stock Exchange of India Ltd (www.nseindia.com) and the Company's website at www.kakatiyacements.com.
 4. The Board has recommended a dividend of Rs. 3.00 per share (Face Value of Rs.10 each) for the year ended 31.03.2024.

FOR KAKATIYA CEMENT SUGAR & INDUSTRIES LIMITED
 Sd/-
 P. VEERAIH
 CHAIRMAN & MANAGING DIRECTOR

Place : Hyderabad
 Date : 23.05.2024

LAKSHMI AUTOMATIC LOOM WORKS LIMITED
 Regd. Office : 686, Avanashi Road, Coimbatore - 641 037
 CIN : L29269TZ1973PLC00680 Website : www.lakshmiautomatic.com

AUDITED FINANCIAL RESULTS (STANDALONE) FOR THE QUARTER AND YEAR ENDED 31.03.2024

Sl. No.	Particulars	Year Ended				
		31.03.2024 (Audited)	31.12.2023 (Unaudited)	31.03.2023 (Audited)	31.03.2024 (Audited)	31.03.2023 (Audited)
1	Total Income from operations	362.02	437.49	385.85	1,627.92	1,424.52
2	Net Profit for the period (before Exceptional items and Tax)	46.65	45.53	66.94	277.03	273.43
3	Net Profit for the period before Tax (after Exceptional items)	46.65	73.46	66.94	304.96	273.43
4	Net Profit for the period (after Exceptional items and Tax)	44.75	55.95	49.84	230.84	212.77
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)]	45.14	55.72	51.70	230.21	211.89
6	Equity Share Capital (Face value ₹100/- each)	668.75	668.75	668.75	668.75	668.75
7	Other Equity (excluding revaluation reserve as per Balance Sheet)	-	-	-	1,498.32	1,334.98
8	Earnings Per Share (Face Value ₹100/- per Share)					
	i. Basic (in ₹)	6.69	8.37	7.45	34.52	31.82
	ii. Diluted (in ₹)	6.69	8.37	7.45	34.52	31.82

Notes :
 1. The above is the extract of the detailed format of Audited Quarterly and Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Quarterly and Annual Financial Results are available on the Stock Exchange website (www.bseindia.com) and the website of the Company (www.lakshmiautomatic.com)
 2. Exceptional items of ₹ 27.93 lakhs represent compensation on compulsory acquisition of land in the Engineering Services Unit of the Company by NHAI under the RCTLARR Act, 2013 including interest awarded there on.
 3. The Board of Directors have recommended a dividend of ₹12/- (12%) per Equity share of ₹ 100/- each for the year 2023-24, subject to the approval of the shareholders in the Annual General Meeting. 4. Previous period / year figures have been regrouped / rearranged wherever necessary to conform to the classification of the current period / year.

Coimbatore
 23.05.2024

For LAKSHMI AUTOMATIC LOOM WORKS LTD
 Chairman

FORM A
 Public Announcement
 (Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)
FOR THE ATTENTION OF THE CREDITORS OF STARGAZE ENTERTAINMENT PRIVATE LIMITED

RELEVANT PARTICULARS

1. Name of Corporate Debtor	Stargaze Entertainment Private Limited
2. Date of incorporation of Corporate Debtor	23/01/2008
3. Authority under which Corporate Debtor is incorporated/registered	Registrar of Company
4. Corporate Identity Number of Corporate Debtor	U74994DL2008PTC173043
5. Address of Registered Office and Principal Office (if any) of the Corporate Debtor	503.504 & 507, 5 th Floor, Mercantile House, 15 Kasturba Gandhi Marg, New Delhi-110001
6. Insolvency Commencement Date in respect of the Corporate Debtor	13/05/2024, (Order updated in the website on 22/05/2024)
7. Estimated date of closure of Insolvency Resolution Process	09/11/2024
8. Name and registration number of the Insolvency Professional acting as interim resolution professional	Interim Resolution Professional: Ashok Kumar Gulla Registration Number: IBBI/IPA-03/IP-N0024/2017-2018/10174
9. Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	Registered Address: RBSA Restructuring Advisors LLP, 4 th floor, Tower 4B, DLF Corporate Park, Gurugram- Delhi NCR Haryana- 122002 Email Id: Ashok.gulla@rbsa.in
10. Address and e-mail to be used for correspondence with the Interim Resolution Professional	Correspondence Address: RBSA Restructuring Advisors LLP, 4 th floor, Tower 4B, DLF Corporate Park, Gurugram- Delhi NCR Haryana- 122002 Corporate Email Id: crp.sepl@outlook.com
11. Last date for submission of claims	07/06/2024
12. Classes of creditors, if any, under clause (b) of sub section (6A) of section 21, ascertained by the Interim Resolution Professional	Not Applicable
13. Name of Insolvency Professionals identified to act as Authorized Representative of Creditors in a class (Three names for each class)	Not Applicable
14. (a) Relevant Forms and (b) Details of Authorized Representatives are available at:	Web link for downloading the claim forms: www.ibbi.gov.in/downloadforms.html Not Applicable

Notice is hereby given that the National Company Law Tribunal, New Delhi has ordered the commencement of a corporate insolvency resolution process of the Stargaze Entertainment Private Limited on 13/05/2024 vide order no CP(IB) No. 173/ND/2024 dated 13th May 2024. The creditors of Stargaze Entertainment Private Limited are hereby called upon to submit their claims with proof on or before 07th June 2024 to the interim resolution professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors may submit their claims with proof in person, by post or by electronic means. Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Ashok Kumar Gulla
 Interim Resolution Professional in the matter of Stargaze Entertainment Private Limited
 Registration Number- IBBI/IPA-03/IP-N0024/2017-2018/10174
 AFA Valid up to: 29th October 2024

Date- 24/05/2024
 Place- Gurugram



"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

JMJ FINTECH LIMITED
 (Formerly Known as Meenakshi Enterprises Limited)
 CIN : L51102TZ1982PLC029253

Regd Office : Shop No. 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No. 3, Bus Stand Gopalnagar Temple Street, Ganapathy, Coimbatore North, Tamil Nadu - 641006
 Email : investor@jmjfinetech.com | Website : www.jmjfinetech.com | Ph. No. : 7395922291/92

Extract of Statement of Audited Financial Results for the Quarter and year Ended 31.03.2024

Particulars	(Rs. in lakhs)				
	31-03-2024 (Refer Note)	31-12-2023 (Unaudited)	31-03-2023 (Audited)	31-03-2024 (Audited)	31.03.2023 (Audited)
Total Income from operations (net)	306.55	214.18	77.89	746.75	382.29
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	164.25	124.63	31.56	385.76	98.37
Net Profit / (Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary items)	164.25	124.63	31.56	385.76	98.37
Net Profit / (Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary items)	46.22	102.57	16.30	213.78	83.11
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	46.22	102.57	16.30	213.78	83.11
Equity Share Capital	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00
Earnings per Share (before extraordinary items) (of Rs. 10/- each) for continuing and discontinued operations	0.00	0.00	0.00	0.00	0.00
Basic and Diluted	0.37	0.83	0.13	1.72	0.67

Note:
 1. The standalone financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standard ("Ind. AS") notified under section 133 of the Companies Act 2013, read with the companies (Indian Accounting Standards) Rules 2015, as amended from time to time, the circulars, guideline and direction issues by the Reserve Bank of India (RBI), Regulation 33 and Regulation 52 read with Regulation 63(2) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as Amended and other recognised accounting practices generally accepted in India.
 2. The above results have been reviewed by the Audit committee and subsequently approved by the Board of Directors in their respective meeting held on May 23, 2024.
 3. The Standalone financial results for the year ended March 31, 2024 have been audited by the Statutory Auditors.
 4. The figures for the fourth quarter of the current and previous financial year are, the balancing figures between audited figures in respect of the full financial year and the published year to date figures upto the end of third quarter of the current and previous financial year which was subject to limited review by the statutory auditors.
 5. Report on subordinate debts availed as per the RBI Master Direction DNBR.FD.00203.10.119/2016-17 - NBFC Acceptance of Public Deposits.
 6. The company is primarily engaged in the business of financing and there are no separate reportable segments identified as per Ind AS 108 Operating Segments.
 7. The figures for the previous periods/ year have been regrouped / rearranged wherever necessary to conform to the current period presentation. There are no significant regrouping / reclassification for the quarter under report.

BY ORDER OF THE BOARD
 For JMJ FINTECH LIMITED
 Sd/-
 JOJU MADATHUMPADY JOHNY
 DIN: 02712125
 MANAGING DIRECTOR

PLACE : COIMBATORE
 DATE : 23.05.2024

STEEL STRIPS WHEELS LIMITED
 CIN: L27107PB1985PLC006159
 Regd. Office : Vill. Somalheri / Lehli, PO Dappur, Tehsil Derabassi, Distt. Mohali, Punjab
 Tel: +91-172-2793112, Fax: +91-172-2794834 E-mail: ssl_ssg@glide.net.in; Website: www.sswindia.com

STATEMENT OF CONSOLIDATED AND STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2024

Sr. No.	Particulars	STANDALONE FINANCIAL RESULTS				CONSOLIDATED FINANCIAL RESULTS			
		QUARTER ENDED		YEAR ENDED		QUARTER ENDED		YEAR ENDED	
		31/							



CPCL, CIPET joins for skill development

Chennai, May 24: Chennai Petroleum Corporation Limited (CPCL), has collaborated with CIPET (Central Institute of Petrochemicals Engineering and Technology) for job-oriented Skill Development Training in "Machine Operator - Plastics Processing" for underprivileged students from various districts

across Tamil Nadu as part of their CSR initiative. Conducted as a full-time residential course lasting six months at the CIPET campus in Guindy, Chennai, CPCL supported a group of 40 students. Commencing in November '23, all 40 students successfully completed the course, with almost all securing placements in various

manufacturing units across the State. During the valedictory function on 22nd May '24, Arvind Kumar, Managing Director of CPCL, distributed the Certificates and Placement Orders to the students. Speaking on the occasion, Mr. Arvind Kumar highlighted the significance of skill development in today's rapidly evolving

job market, stressing its role in enhancing employability and driving economic growth. He announced CPCL's plans to replicate this initiative in districts like Madurai and Nagapattinam, emphasizing the students' hard work and the quality training provided by CIPET.

MG Motor expands network in Chennai

Chennai, May 24: MG (Morris Garages), a 100-year-old automobile brand with a British legacy, strengthens its commitment by inaugurating a new state-of-the-art showroom and workshop in Chennai. The expansion of MG Motor India's network aligns with its strategic vision to enhance the overall buying and ownership experience. MG Motor India now has 29 touchpoints in Tamil Nadu. Built over an area of 5,000 sq. ft., the new dealership, MG Chennai Mount Road, shares the overall look and feel of MG India's futuristic customer approach, which resonates with the preferences of modern, urban car buyers who are tech-savvy and auto enthusiasts. The showroom is accompanied by a 16,000 sq. ft. modern service facility to cater to the requirements of its customers. Satinder Singh Bajwa, Chief Commercial Officer, MG Motor India, said, "We are delighted to expand our network to Tamil Nadu as a part of MG 2.0. As we grow, we are expanding the footprint of the brand

to newer territories, ensuring seamless sales and aftersales services to MG customers. We have established over 400 touchpoints across 170 cities in the country. We plan to establish 100

new MG touchpoints this year, specifically catering to Tier 3 and Tier 4 cities. This strategic expansion aims to foster deeper relationships with customers by coming closer to them, allowing

them to choose and drive their favourite MG car with peace of mind. It underscores our steadfast dedication to increasing accessibility and delivering superior customer experiences."

SREE MARUTHI MARINE INDUSTRIES LIMITED

(A Joint Venture with TIDCO)
Registered office: No. 1/220, Kamaraj street, Kelambakkam - 603103, Kancheepuram Dist., Tamil Nadu. Fax: 044-27474320
Email: sreemaruthimarine@rediffmail.com | Website: http://www.sreemaruthimarine.com | CIN: L24290TN1973PLC006441

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31st MARCH 2024

Sl. No.	Particulars	(Rs. In Lakhs)				
		Quarter Ended 31st March 2024	Quarter Ended 31st December 2023	Quarter Ended 31st March 2023	Year Ended 31st March 2024	Year Ended 31st March 2023
		(Audited)	(Un Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income from Operations	72.53	71.48	129.97	186.85	313.91
2	Net Profit/(Loss) for the period (before Tax & Exceptional)	41.11	5.33	14.75	10.85	14.18
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional items)	41.11	5.33	14.75	10.85	14.18
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional items)	36.43	5.33	10.05	6.17	9.48
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	36.51	5.33	9.58	6.24	9.01
6	Equity Share Capital (Face Value of Rs.10 each)	78.03	78.03	78.03	78.03	78.03
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	159.61	161.17
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)					
	1. Basic:	4.68	0.68	1.23	0.80	1.15
	2. Diluted:	4.68	0.68	1.23	0.80	1.15

Notes:
1 The above is an extract of the detailed format of Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Annual Financial Results are available on the websites of the Stock Exchange(s) and the listed entity. <https://www.mseil.in/Corporates/Corporate-Securities-Information/Corporate-Update/default.aspx?type=2>
2 The company has only one primary business segment viz., Industrial Salt.
3 The figures for the quarter ended 31st March 2024 and March 31, 2023 are the balancing figures between the audited figures in respect of full financial year and published year to date figures upto third quarter of the respective financial year.
4 These results are reviewed by the Audit Committee and approved by the Board of Directors in the meeting held on May 22, 2024.
5 The above financial results are prepared in accordance with IND AS notified under the Companies (Indian Accounting Standards) Rules, 2015.
6 The Board of Directors have recommended a dividend of 10% as the final dividend for the year ended March 31, 2024.
7 Previous quarters / years figures have been regrouped / reclassified and rearranged wherever necessary to correspond with the current quarters / year's classification/disclosure

By Order of the Board
For SREE MARUTHI MARINE INDUSTRIES LIMITED
K GURUMOORTHY
WHOLETIME DIRECTOR
Place : Chennai
Date : 22.05.2024

JMJ FINTECH LIMITED

(Formerly Known as Meenakshi Enterprises Limited)

Regd Office: Shop No. 3, 1st Floor, Adhi Vinayaga Complex, No. 3, Bus Stand, Gopalsamy Temple Street, Ganapathy, Coimbatore North, Tamil Nadu-641006
Email: investor@jmfintechltd.com | Website: www.jmfintechltd.com | Ph. No. : 7395922291/92
CIN : L51102T21982PLC029253

Extract of Statement of Audited Financial Results for the Quarter and year Ended 31.03.2024

Particulars	Quarter Ended			Year Ended	
	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023
	(Refer Note)	(Unaudited)	(Audited)	(Audited)	(Audited)
Total Income from operations (net)	306.55	214.18	77.89	746.75	382.29
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	164.25	124.63	31.56	385.76	98.37
Net Profit / (Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary Items)	164.25	124.63	31.56	385.76	98.37
Net Profit / (Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary Items)	46.22	102.57	16.30	213.78	83.11
Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	46.22	102.57	16.30	213.78	83.11
Equity Share Capital	1240.00	1240.00	1240.00	1240.00	1240.00
Earnings per Share (before extraordinary items (of Rs.10/- each) for continuing and discontinued operations)	0.00	0.00	0.00	0.00	0.00
Basic and Diluted	0.37	0.83	0.13	1.72	0.67

Note :
1 The standalone financial results of the company have been prepared in accordance with Indian Accounting Standard (Ind. AS) notified under section 133 of the Companies Act 2013, read with the companies (Indian Accounting Standards) Rules 2015, as amended from time to time, the circulars, guideline and direction issues by the Reserve Bank of India (RBI), Regulation 33 and Regulation 52 read with Regulation 63(2) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as Amended and other recognised accounting practices generally accepted in India.
2 The above results have been reviewed by the Audit committee and subsequently approved by the Board of Directors in their respective meeting held on May 23, 2024
3 The Standalone financial results for the year ended March 31, 2024 have been audited by the Statutory Auditors.
4 The figures for the fourth quarter of the current and previous financial year are, the balancing figures between audited figures in respect of the full financial year and the published year to date figures upto the end of third quarter of the current and previous financial year which was subject to limited review by the statutory auditors.
5 Report on subordinate debts availed as per the RBI Master Direction DNBR.PD.002/03.10.119/2016-17 - NBFC Acceptance of Public Deposits
6 The company is primarily engaged in the business of financing and there are no separate reportable segments identified as per Ind As 108 Operating Segments.
7 The figures for the previous periods / year have been regrouped / rearranged wherever necessary to conform to the current period presentation. There are no significant regrouping / reclassification for the quarter under report.

BY ORDER OF THE BOARD
For MJM FINTECH LIMITED
Sd/- JOJU MADATHUMPADY JOHNY
DIN: 02712125
MANAGING DIRECTOR
PLACE : COIMBATORE
DATE : 23.05.2024

GMM Pfaudler posts 8% growth in revenue

Chennai, May 24: GMM Pfaudler Limited, global leader in glass-lined equipment, announces its fourth quarter (Q4 FY24) and annual (FY24) results for the period ended March 31, 2024.

FY24 Order Intake of Rs. 861 crore, up 14% Q-o-Q. Order Backlog stands at Rs. 1,689 crore. Ratings outlook upgrade by CRISIL to 'Positive'. Credit Ratings is now at AA-/A1+/Positive.

Appointment of S. Shilpa Nirula as an Independent Director effective May 22, 2024. With this appointment, 70% of the Board shall comprise of Independent Directors

The Board recommended a final dividend of Rs. 1 per

equity share, subject to requisite approvals. Total dividend for FY24 (including interim dividend) would be Rs.2 per equity share

Tarak Patel, Managing Director said, "We are happy to report a strong finish to the financial year, where we were able to grow both revenue and profitability by 8% and 11%, respectively.

He further added, "Our business diversification strategy has helped mitigate the slowdown in the chemical sector and allowed us to focus on non-traditional industry segments. Our ongoing cost control and operational excellence measures has helped us maintain margins and positions us well for future."

NARENDRA PROPERTIES LIMITED

[CIN: L70101TN1995PLC031532]
REGD OFF: MAKANJI HOUSE, 2ND FLOOR, NEW NO. 49, OLD NO. 25, BARNABY ROAD, KILPAUK, CHENNAI - 600010

STATEMENT OF STANDALONE AUDITED RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2024

S no.	Particulars	Quarter ended 31.03.2024	Year to date 31.03.2024	Quarter ended 31.03.2023
		Audited	Audited	(Restated) Audited
1	Total Income From Operations	384.647	1949.027	1123.502
2	Net profit / (loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	(277.685)	299.736	634.219
3	Net profit / (loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items)	(277.685)	299.736	634.219
4	Net profit / (loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	(352.624)	224.646	572.296
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after Tax))	(352.624)	224.646	572.296
6	Paid-up equity share capital (Face Value Rs 10 per equity share)	710.640	710.640	710.640
7	Reserves (excluding revaluation reserves) as shown in the Audited Balance Sheet of the previous year	-	3,029.682	2,876.100
8	Basic & diluted earnings per share of (Rs.10/- each) (for continuing and discontinued operations) (Quarterly figures not annualised)	(4.952)	3.161	8.053

NOTES:
1. The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchange i.e., BSE LIMITED under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange website at www.bseindia.com, and also at the website of the company at www.narendraproperties.com

By Order of the Board
CHIRAG N MAHER
MANAGING DIRECTOR
PLACE : CHENNAI
DATED : 23-05-2024

LANCOR

CIN No. : L65921TN1985PLC049092 GSTIN:- 33AAACD2547C1ZA

Arihant VTN Square, 2nd Floor, No.58 (Old No.104), G.N.Chetty Road, T.Nagar, Chennai - 600 017

Ph:- 044-28345880-84 | www.lancor.in

EXTRACT OF AUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024

Sl No.	Particular	Standalone Financials					Consolidated Financials				
		Quarter Ended		Year Ended			Quarter Ended		Year Ended		
		31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023	31.03.2024	31.12.2023	31.03.2023	31.03.2024	31.03.2023
		Refer Note No.3	Un Audited	Refer Note No.3	Audited	Audited	Refer Note No.3	Un Audited	Refer Note No.3	Audited	Audited
1	Total Income from operation (Net)	4,370.82	3,100.07	2,649.69	13,759.79	11,421.15	4,388.24	3,117.48	2,669.50	13,832.01	11,494.33
2	Net Profit/(Loss) for the Period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	483.71	192.01	1.26	1,031.87	90.56	484.65	193.49	1.65	1,037.63	94.31
3	Net Profit/(Loss) for the Period before Tax (after Exceptional and/or Extraordinary Items)	483.71	192.01	1.26	1,031.87	90.56	484.65	193.49	1.65	1,037.63	94.31
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	300.60	128.22	(38.08)	676.23	(32.63)	299.57	127.92	(39.59)	674.66	(33.91)
5	Total Comprehensive Income	277.22	129.59	(22.12)	656.95	(27.17)	276.19	129.29	(23.67)	655.36	(28.45)
6	Equity share capital	1,215.00	1,215.00	810.00	1,215.00	810.00	1,215.00	1,215.00	810.00	1,215.00	810.00
7	Reserves (excluding revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	12,526.36	12,285.11	-	-	-	12,496.19	12,256.51
8	Earnings per Share (of Rs.2/- each) (for continuing and discontinued operations)-	-	-	-	-	-	-	-	-	-	-
	(1) Basic	0.49	0.21	(0.06)	1.11	(0.05)	0.49	0.21	(0.07)	1.11	(0.06)
	(2) Diluted	0.49	0.21	(0.06)	1.11	(0.05)	0.49	0.21	(0.07)	1.11	(0.06)

1. The above is an extract of the detailed format of Audited Financial Results filed with the BSE under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchange(s) www.bseindia.com and on the Company's website www.lancor.in
2. Results for the quarter and Year ended March 31, 2024 are in compliance with the Indian Accounting Standards (Ind AS) in terms of Securities Exchange Board of India's circular bearing no CIR/CFD/FAC/62/2016 dated July 5, 2016. The figures for the corresponding periods have been regrouped wherever necessary, to make them comparable.
3. Figures of the previous periods have been reclassified and / or regrouped wherever necessary to conform to the figures of the current period. The financial figures for the quarter ended March 31, 2024 and March 31, 2023 are the balancing figures between audited figures in respect of the full financial year ended March 31, 2024 and March 31, 2023 respectively and the published year to date unaudited figures upto the third quarter ended December 31, 2023 and December 31, 2022 respectively.
Date : 23/05/2024
Place: Chennai

For and on behalf of the Board of Directors
Sd/-
R V SHEKAR
DIRECTOR



Raj Television Network Limited

Regd Office: No. 32, Poes Road, Second Street, Teynampet, Chennai- 600018

CIN: L92490TN1994PLC027709 E-mail: comp_sec@rajtvnet.in, Website: www.rajtvnet.in

Extract of Audited Financial Results for the quarter and year ended 31st March, 2024

₹ in Thousands

S. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		31.03.2024 (Audited)	31.03.2023 (Audited)	31.03.2024 (Audited)	31.03.2023 (Audited)
1	Total Income from operations (net)	164,097.47	388,913.57	1,068,349.15	854,487.34
2	Net Profit/ (loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)	12,603.11	21,738.41	12,038.47	16,511.39
3	Net Profit/ (loss) for the period (before tax, exceptional items and/or extraordinary items)	12,603.11	21,738.41	12,038.47	16,511.39
4	Net Profit/ (loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	9,881.34	15,058.01	8,057.55	11,252.36
5	Total comprehensive income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	9,881.34	15,058.01	8,057.55	11,252.36
6	Paid-up Equity Share Capital (Face value of share is ₹ 5/- each)	259,566.72	259,566.72	259,566.72	259,566.72
7	Reserves (excluding Revaluation reserves)	-	-	1,185,831.87	1,177,773.31
8	Earnings Per Share (of Rs.5/- each) (Face value of share is ₹ 5/- each)				
	1. Basic	0.19	1.00	0.16	0.22
	2. Diluted	0.19	1.00	0.16	0.22

Note: The above is an extract of the detailed format of financial results for the quarter and financial year ended 31st March, 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Audited Financial Results is available on the Stock Exchange websites www.nseindia.com and www.bseindia.com and also on the company's website www.rajtvnet.in.

For Raj Television Network Limited
-Sd-
M Raajhendran
Managing Director
DIN: 00821144
Place: Chennai
Date: 23.05.2024

விடியல் பேருந்து திட்டம்; புதுமைப் பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள்

மகளிர் முன்னேற்றத்தில் ஸ்டாலின் தனிக் கவனம்

சென்னை, மே 24- மகளிர், குழந்தைகள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அனைவரும் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள், புதுமைப் பெண் மனதார பாராட்டுகிறார்கள் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் புகுமித்தட்டன் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி சமூகநலத் துறையில் பல சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யப்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியதால் தாயுமாவராக போற்றப்படுகிறார்.

மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.27 லட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் தொகை வழங்கினார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின்

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு: 2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்து

சென்னை, மே 24- சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாக சென்னை ஹைகோட் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்பிற்கு, நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில், இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில்

தமிழக அரசு அறிக்கை

அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3,000வீதம் ரூ.23 கோடியே 149 லட்சம் வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளின் நல்வாழ்வினை மேம்படுத்த நோக்கில் "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021" வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

விடியல் பேருந்து திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 450 கோடி முறை பயணம் மேற்கொண்டு மாதம் ஏறத்தாழ 1,000 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தெலங்கானா உட்பட பல மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காலை உணவு திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த காலை உணவுத் திட்டம், 30.992 பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.404.41 கோடியில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் வி ரி வ ப டு த் த ப ப டி கி து த் .

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 87,501 குழந்தைகள் பயனடைந்தனர். 2021-22 ஆண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 வயது நிரம்பிய 1,43,908 குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைத் திட்டத்தின்கீழ் 446 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2021 முதல் டிசம்பர் 2023 வரை 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1047 கோடி ரூபாயை திருமண நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதில் 68,927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57,710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கி மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனில் தனிக்கவனம் செலுத்தி பல திட்டங்களை கீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்கின்றனர். முதலமைச்சரின் முன்னோக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறிக் கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட்டு வேண்டிய நபர் என தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக, தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், இந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உயர்சகலவி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் சகலவி புதுமைப் பெண் திட்டத்தை ஆகஸ்ட் 2022 முதல் செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று தடையில்லாமல் உயர்சகலவியைத் தொடரும் பொருட்டு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் இதுவரை 2.73 லட்சம் மாணவியர்க்கு 214.27 கோடி ரூபாய் மாதம் தோறும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

பணிபுரியும் மகளிர் விடுதிகள் திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ.31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

இன்னும் கட்டமாக ஒருவர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.

சேலம், தஞ்சாவூர், பெரும்புலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

17,312 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் ரூ.25.41 கோடியில் வழங்கப்படுகின்றன.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ரூ.218.88 கோடி செலவில்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 87,501 குழந்தைகள் பயனடைந்தனர். 2021-22 ஆண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 வயது நிரம்பிய 1,43,908 குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைத் திட்டத்தின்கீழ் 446 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2021 முதல் டிசம்பர் 2023 வரை 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1047 கோடி ரூபாயை திருமண நிதியுதவியாக வழங்கியுள்ளார். இதில் 68,927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57,710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கி மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் நலனில் தனிக்கவனம் செலுத்தி பல திட்டங்களை கீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்கின்றனர். முதலமைச்சரின் முன்னோக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறிக் கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட்டு வேண்டிய நபர் என தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக, தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், இந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

சேலம், மே 24- சேலத்தில் பண மதிப்பிழப்பின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரிடமிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தைச் சேர்ந்த சபீர் பாலாஜி கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

இதனை தான் மாற்றிக் கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோருவதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்துவிட்டு

ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன் சபீர் மாசி நாயக்கன் பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட சக்துசா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாடேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் 500 ரூபாய் தாள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

NPL நேரத்திரா புரபாடீஸ் லிமிடெட்
[CIN: L70101TN1995PLC031532]
புதிவு அலுவலகம்: மகக்ஷி ஹவுஸ், 2வது தளம், புதிய என்.49, பழைய என்.25, பன்னிய சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.
31 மார்ச் 2024-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை

வ. எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு	தீர்மானிப்பது	முடிந்த காலாண்டு
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	384,647	1949,027	1123,502
2	காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	(277,685)	299,736	634,219
3	வரிக்கு முன் காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	(277,685)	299,736	634,219
4	வரிக்கு முன் காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	(352,624)	224,646	572,296
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வாய்ப்பு/நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன்) உள்ளடக்கியது)	(352,624)	224,646	572,296
6	சம்பங்கு மூலதனம் (ஒரு பில்லன் முடியுமிடம் 10-)	710,640	710,640	710,640
7	சீர்தரம் (மறுமதிப்பீடு சீர்தரம் தீர்மானிப்பது அடிப்படையில்) (வரிக்கு முன் மற்றும் தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன்) உள்ளடக்கியது)		3,029,682	2,876,100
8	ஒரு பங்கு மற்றும் திறுத்தப்பட்ட செலப்புகள் (காலாண்டு கணக்குகள் வட்டியில்)	(4,962)	3,161	8,053

குறிப்புகள்:
SEBI (பட்டியலிடும் மற்றும் தீர்மானிப்பது தேவைகள்) விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் அடங்கிய பிஎன்ஐ லிமிடெட்டில் தரக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு/ஆண்டுகளை நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தில் உருவாக்க வேண்டும் என்பது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முடிவான வடிவம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com மற்றும் திறுத்தப்பட்ட தனியான தணிக்கை செய்யப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை www.nseandrfp.org-ல் உள்ளது.

இடம்: சென்னை
தேதி: 23.05.2024

குடிவின் ஆணையர்
சீர்தர N மனார்
நிர்வாக இயக்குனர்

JMJ பின்டெக் லிமிடெட்
(முன்னர் மீண்டெக் என்டர்பிரைஸ் லிமிடெட்)
CIN: L51102TN1982PLC029253
கடை எண். 3, 1வது தளம், ஆதி விநாயகா வளகம், என்.3, பேருந்து நிலையம், கோலாலாமி கோயில் தெரு, கணபதி, கோயம்புத்தூர் வடக்கு, தமிழ்நாடு 641006
Email: investor@mjmfintechltd.com | Website: www.jmfintechltd.com | Ph. No.: 7395922291/92

31.03.2024 முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

வ. எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு	தீர்மானிப்பது	முடிந்த காலாண்டு
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிரவ)	306,555	214,187	77,891
2	காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	164,225	124,613	31,566
3	காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	164,225	124,613	31,566
4	காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	46,222	102,577	16,300
5	காலத்திற்கான நிர வாய்ப்பு (நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	46,222	102,577	16,300
6	சம்பங்கு மூலதனம்	1240,000	1240,000	1240,000
7	தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட செலப்புகள்க்கான பங்கு ஒன்றிணை சம்பந்தம் (அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்) (ஒரு பில்லன் ரூ.10-)	0,000	0,000	0,000
8	அடிப்படை மற்றும் ஊடாட்டம்	0,37	0,83	0,13
			1,72	0,67

குறிப்புகள்:
1. நிதியுதவி கணக்கில் தரநிலை (Ind AS) மற்றும் திறுத்தப்பட்ட நிதிநிலை முடிவுகள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதி 2015 மற்றும் இந்திய சீர்தரம் (RBI) வழங்கிய கரறிக்கைகள், நிதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், திறுத்தப்பட்ட செபி (பட்டியலிடும் மற்றும் தீர்மானிப்பது தேவைகள்) விதி 33, 2015-ன் விதி 33 மற்றும் விதி 52 மற்றும் விதி 63(2) மற்றும் இந்தியாவில் பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் நடைமுறைகள் இடையில் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடும் தரநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
2. மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 23. மே 2024 அன்று தடைபெறும் வரை கட்டத்தில் இயக்குதல்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டன.
3. 31.3.2024 முடிந்த ஆண்டுகளை தனியான நிதிநிலை முடிவுகளை சட்டதரணிகையாளர்கள் தணிக்கை செய்யும் செய்வனர்.
4. நடப்பு மற்றும் முந்தைய நிதியுதவி தாள்களை காலாண்டு புள்ளிவிவரங்கள், முழு நிதியுதவி புள்ளிவிவரங்கள் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும், நடப்பு மற்றும் முந்தைய நிதியுதவி தாள்களை காலாண்டு திறுத்தப்பட்ட தனியான நிதிநிலை முடிவுகள் மற்றும் தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன்) உள்ளடக்கியது.
5. சீர்தரம் வரம்பில் முதலமைச்சர் வழிகாட்டுதல் DNB.R.PD.002/03.10.119/2016-17 - NBFC பொது காலாண்டுக்கான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்கள் பொதுமக்கள் அணுகலாக உள்ள பற்றிய அறிக்கை.
6. நிதியுதவி ஒரு வரம்பில் மட்டுமே செயல்படுகிறது. Ind AS 108 இயக்கப் பிரதிவெதிப்பது தனித்தனியாக அறிவிக்கக்கூடிய பிரிவுகள் எதுவும் இல்லை.
7. முந்தைய காலாண்டு/ஆண்டுகளை புள்ளிவிவரங்கள், நடப்பு காலத்திற்கான தேவைகள் இடங்களில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன / மறுதிருத்திக்கப்பட்டுள்ளன. அடிக்கடி கீழ்க் காலாண்டு முடிவுகள் குறிப்பிடக்கூடிய மறுசீரமைப்பு / மறுவகைப்படுத்தல் எதுவும் இல்லை.

இடம்: சென்னை
தேதி: 23.05.2024

குடிவின் ஆணையர்
JMJ பின்டெக் லிமிடெட் குககர்
நிர்வாக இயக்குனர்

ஈசாப் இந்தியா லிமிடெட்
CIN:L29299TN1987PLC058738
புதிவு அலுவலகம்: பிளாட் எண் 13, 3வது பிரதான சாலை, சிபுத்தூர் தொழிற்பேட்டை, சென்னை- 600 058.
ஆர்.பி.என். எண்: 044-4228 1100, இ-மேயில்: investor.relations@esab.co.in

மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

வ.எண்	விவரங்கள்	முடிவடைந்த காலாண்டு		முடிவடைந்த ஆண்டு	
		மார்ச் 31 2024	டிசம்பர் 31 2023	மார்ச் 31 2023	மார்ச் 31 2023
1	மொத்த செயல்பாடுகள் மூலம் வருமானம்	34,226	30,249	30,469	1,09,860
2	இக்காலத்திற்கான நிர வாய்ப்பு (வரிக்கு முன்), சாதாரண மற்றும் அசாதாரண இணைக்கல்க்கு முன்)	5,992	5,111	5,645	18,229
3	இக்காலத்திற்கான வரிக்கு முன் நிர வாய்ப்பு (சாதாரண மற்றும் அசாதாரண இணைக்கல்க்கு முன்)	5,992	5,111	5,645	18,229
4	இக்காலத்திற்கான வரிக்கு முன் நிர வாய்ப்பு (சாதாரண மற்றும் அசாதாரண இணைக்கல்க்கு முன்)	4,425	3,795	4,186	13,568
5	இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [இக்காலத்திற்கான வருமானம் உள்ளடக்கிய வாய்ப்பு (வரிக்கு முன்) மற்றும் தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன்)]	4,405	3,795	4,230	13,612
6	சம்பங்கு மூலதனம்	1,539	1,539	1,539	1,539
7	பங்கு விகிதம் மீட்டிடுகளை (ஒரு பில்லன் ரூ.10-)				
	(தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட செலப்புகள்)	28.75	24.66	27.20	105.90
	அ) அடிப்படை				
	ஆ) குறைமதிப்பு	28.75	24.66	27.20	105.90

குறிப்புகள்: 1. நேற்றுப்பிடிப்பட்டவைகள் 2015-ன் வகுத்தியு SEBI (பொதுமக்களை பட்டியலிடும் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளின் 33-வது விதிமுறையின் கீழ், பங்கு வந்தக நிறுவனத்தில் தக்கம் செய்யப்பட்டுள்ள மார்ச் 31, 2024-ன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்டவைகள் ஆகும். காலாண்டு மற்றும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழு படிவம் www.esabindia.com என்ற இணையதளத்திலும், பங்கு வந்தக நிறுவனத்தின் BSE Limited மற்றும் NSE India Limited என்ற இணையதளத்திலும் கிடைக்கும்.

ஈசாப் இந்தியா லிமிடெட்டுக்கான
போலீஸ் கம்பீர்
மேலாண்மை இயக்குனர்

வெள்ளை
மே 23, 2024

"Shaping the world we imagine"
Visit our website: <https://www.esabindia.com>

CCAL
கெம்பே ஆல்கலீஸ் லிமிடெட்
CIN No. L24290TN2009PLC071563
புதிவு அலுவலகம்: மம் ஹவுஸ், ஜிஎஸ்டி சாலை, வண்டூர், சென்னை 600 048.
Website: www.chemfabalkalis.com Email: calcosecy@ccal.in Phone No: +91 44 22750323 Fax No: +9144 22750860

31.03.2024-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுகளை தணிக்கை செய்யப்பட்ட தனியான மற்றும் குறுக்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம் (ரூ. லட்சத்தில்)

வ.எண்	விவரங்கள்	தனியானது		குறுக்கிணைந்தது	
		முடிந்த 3 மாதங்கள்	முடிந்த நடப்பு ஆண்டு	முடிந்த 3 மாதங்கள்	முடிந்த நடப்பு ஆண்டு
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	8,229.85	32,728.78	7,329.64	8,230.75
2.	காலத்திற்கான நிர வாய்ப்பு (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	904.79	4,262.68	2,108.38	795.60
3.	காலத்திற்கான நிர வாய்ப்பு (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டிபுகள்க்கு முன்)	904.79	4,262.68	2,108.38	795.60
4.	காலத்திற்கான நிர வாய்ப்பு (விலக்கு முன் மற்றும் விலக்கு முன்)	655.91	2,998.72	1,584.15	540.70
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வாய்ப்பு/நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன்) உள்ளடக்கியது)	72,194	3,020.66	1,481.65	606.73
6.	சம்பங்கு மூலதனம்	1,422.66	1,422.66	1,418.20	1,422.66
7.	நடப்பு ஆண்டு தணிக்கையை இடம்பிடுதல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன் மற்றும் தீர்மானிப்பது வருமானம் (வரிக்கு முன்) உள்ளடக்கியது)		37866.33		
8.	பங்கு ஒன்றிணை சம்பந்தம் (பங்கு ஒன்றிணை முடியுமிடம் 10-)	4.61	21.10	11.18	3.80